



நான், மேலே குறிப்பிட்ட எடுத்து பாலிசியின் பிரீமியத் தொகையை, டைரக்ட் டெபிட் வசதியை பயன்படுத்தி ஆட்டோமேட்டட் கிரியரிங் ஹவுஸ் (ACH) டெபிட் கார்டு பங்கேற்பின் மூலம் பற்று வைத்துக்கொள்ள இதன் மூலம் எனது வெளிப்படையான ஒப்புதலை அளிக்கிறேன். எனது கணக்கிலிருந்து பற்றுவவைகப்படும் பிரீமியத்தொகை அவ்வப்போது விதிக்கப்படும் வரிகள் மற்றும் சட்டபூர்வமான இதர கட்டணங்கள் காரணமாக மாறுபடும் என்பதை நான் புரிந்து கொண்டு ஒப்புக்கொள்கிறேன். பாலிசியின் தவணைத் தேதியன்று (அது வேலை நாளாக இருக்கும் பட்சத்தில் இந்த பரிவர்த்தனை செயல்பாட்டுக்கு வரும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அத்தகைய ACH/டைரக்ட் டெபிட் உரிமைக் கட்டணையை (மேண்டே) ரத்து செய்ய எழுத்துமூலமாக நான் விண்ணப்பிக்கும் வரை, சட்டப்படி கட்டாயமான எனது ACH/டைரக்ட் டெபிட் அனுமதி ஆணை செயல்பாட்டில் இருக்கும் காலத்தில் எனது கணக்கிலிருந்து தொகையை பற்றுவைத்துக்கொள்ள வங்கிக்கு நான் அதிகாரமளிக்கிறேன். (ரத்து செய்வதற்கான விண்ணப்பம் பிரீமியம் செலுத்துவதற்கான தவணைநேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாக வழங்கப்படவேண்டும்) எனது பிரீமியத் தொகை செலுத்தல்களுக்கு ACH/டைரக்ட் டெபிட் வசதியை செயல்படுத்தி எடல்வெல் லைப் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நான் இதன் மூலம் அதிகாரமளிக்கிறேன். மற்றும் அத்தகைய ACH/டைரக்ட் டெபிட் மறுக்கப்படும் நிகழ்வு எதுவும் இருக்கும் பட்சத்தில் செலுத்தப்பட வேண்டிய தொகையை மீற்றுக்க குறிப்பிட்ட எனது வங்கிக் கணக்கில் மீண்டும் பற்று வைத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில், நான் ACH/டைரக்ட் டெபிட் மோட் இல் இருந்து விலக விரும்பினால், அதற்கான விருப்பத்தை நான் எழுத்து மூலம் அறிவிக்கவேண்டும்., நான் மேலும் புரிந்து கொள்வது அத்தகைய குறிப்பிட்ட விலகல், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பிரீமியத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை நான் மேலும் புரிந்து கொள்கிறேன். இந்தப் பாலிசியின் கீழான எந்த ஒரு தொகை வழங்கலும், கட்டாயமாக இந்த பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க இருக்குமென்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் எந்த ஒரு தொகை செலுத்தலும் அதற்கு முன்பு, இறுதியாக செலுத்தப்பட்ட புதுப்பிப்பு பிரீமியத்தொகைபெறப்பட்டதற்கு உட்பட்டே இருக்கும். மேலும் தொகை செலுத்தல்களுக்கு வேறு எந்த ஒரு மற்று முறையையும் பயன்படுத்தும் உரிமையை நிறுவனம் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஒப்புக்கொள்கிறேன்.

வங்கி அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை மாற்றியமைக்க நீங்கள் விரும்பும் பட்சத்தில், தற்போது நடைமுறையிலுள்ள ACH/எடரக்ட் டெபிட் முறையிலான NACH சமர்ப்பிக்கப்படவேண்டிய தவணை தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாக, நிறுவனம் ஒரு புதிய உரிமைக் கட்டளையை (மேண்டேட்) கோரும்.

நான், மேலே குறிப்பிட்ட எனது பாலிசியின் பிரீமியத் தொகையை, டைரக்ட் டெபிட் வசதியை பயன்படுத்தி ஆட்டோமேட்டட் கிரியரிங் ஹவுஸ் (ACH) டெபிட் கார்டு பங்கேற்பின் மூலம் பற்று வைத்துக்கொள்ள இதன் மூலம் எனது வெளிப்படையான ஒப்புதலை அளிக்கிறேன். எனது கணக்கிலிருந்து பற்றுவைவைக்கப்படும் பிரீமியத்தொகை அவ்வப்போது விலிக்கப்படும் வரிகள் மற்றும் சட்டபூர்வமான இதர கட்டணங்கள் காரணமாக மாறுபடும் என்பதை நான் புரிந்து கொண்டு ஒப்புக்கொள்கிறேன். பாலிசியின் தவணைத் தேதியன்று (அது வேலை நாளை இருக்கும் பட்சத்தில் இந்த பரிவர்த்தனை செயல்பாட்டுக்கு வரும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அத்தகைய ACH/டைரக்ட் டெபிட் உரிமைக் கட்டளையை (மேன்மேட்டே) ரத்து செய்ய எழுத்துமூலமாக நான் விண்ணப்பிக்கும் வரை, சட்டப்படி கட்டாயமான எனது ACH/டைரக்ட் டெபிட் அனுமதி ஆணை செயல்பாட்டில் இருக்கும் காலத்தில் எனது கணக்கிலிருந்து தொகையை பற்றுவைத்துக்கொள்ள வங்கிக்கு நான் அதிகாரமளிக்கிறேன். (ரத்து செய்வதற்கான விண்ணப்பம் பிரீமியம் செலுத்துவதற்கான தவணைதேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாக வழங்கப்படவேண்டும்) எனது பிரீமியத் தொகை செலுத்தல்களுக்கு ACH/டைரக்ட் டெபிட் வசதியை செயல்படுத்த எட்வைஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நான் இதன் மூலம் அதிகாரமளிக்கிறேன். மற்றும் அத்தகைய ACH/டைரக்ட் டெபிட் மறுக்கப்படும் நிகழ்வு எதுவும் இருக்கும் பட்சத்தில் செலுத்தப்பட வேண்டிய தொகையை மீற்றுக்க குறிப்பிட்ட எனது வங்கிக் கணக்கில் மீண்டும் பற்று வைத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில், நான் ACH/டைரக்ட் டெபிட் மோட் இல் இருந்து விலக விரும்பினால், அதற்கான விருப்பத்தை நான் எழுத்து மூலம் அறிவிக்கவேண்டும்., நான் மேலும் புரிந்து கொள்வது அத்தகைய குறிப்பிட்ட விவக, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட பிரீமியத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதை நான் மேலும் புரிந்து கொள்கிறேன். இந்தப் பாலிசியின் கீழான எந்த ஒரு தொகை வழங்கலும், கட்டாயமாக இந்த பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க இருக்குமென்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் எந்த ஒரு தொகை செலுத்துதலும் அதற்கு முன்பு, இறுதியாக செலுத்தப்பட்ட புதுப்பிப்பு பிரீமியத்தொகைபெறப்பட்டதற்கு உட்பட்டே இருக்கும். மேலும் தொகை செலுத்தல்களுக்கு வேறு எந்த ஒரு மற்று முறையையும் பயன்படுத்தும் உரிமையை நிறுவனம் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஒப்புக்கொள்கிறேன்.

வங்கி அல்லது வங்கிக் கணக்கு விவரங்களை மாற்றியமைக்க நீங்கள் விரும்பும் பட்சத்தில், தற்போது நடைமுறையிலுள்ள ACH/டைரக்ட் டெபிட் முறையிலான NACH சமர்ப்பிக்கப்படவேண்டிய தவணை தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாக, நிறுவனம் ஒரு புதிய உரிமைக் கட்டளையை (மேண்டேட்டோ) கோரும்.

பாலிசிதாரரின் வங்கியால் வெளியிடப்பட்ட புதிய அட்டவணையின் படி, ஒரு முறைக்கான உரிமைக்கட்டளை (மேண்டேட்) செயலாக்க கட்டணத்தை வங்கி விதிக்கும் என்பதை பாலிசிதாரர் கவனத்தில் கொள்ளவேண்டும். ACH/டைரக்ட் டெபிட் மேண்டேட் எந்த ஒரு காரணத்துக்காகவும் மறுக்கப்பட்டால், ஏடல்வவஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி எந்த ஒரு கட்டணத்தையும் விதிக்காது சம்பந்தப் பட்ட வங்கிகளே புதிதாக வெளியிட்ட அதன் அட்டவணையின் படி அத்தகைய கட்டணங்களை விதிக்கும் என்பதையும் பாலிசிதாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.